

AVP INFRACON LIMITED

Formerly - AVP INFRACON (P)LTD & AVP CONSTRUCTIONS (P)LTD

Reg. Off: E-30, IInd Floor, IInd Avenue, Besant Nagar,

Date: 06-09-2025

Chennai-600090. Tel No: 044-4868 3999

CIN: L45400TN2009PLC072861

To,
National Stock Exchange of India Ltd.
Exchange Plaza, 5th Floor,
Plot No. C /1, G Block,
Bandra - Kurla Complex,
Bandra (E), Mumbai - 400 051, Maharashtra, India.

Scrip Symbol: AVPINFRA

ISIN: INE0R9401019

Ref: Regulation 47(1) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

Subject: Intimation of publication of newspapers advertisement in respect of 16th Annual General Meeting of the Company.

Pursuant to regulations 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, and in compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, we hereby enclosed the copies of the Newspaper Advertisements published in the Trinity Mirror (English) and Makkal Kural (Tamil) on 6th September 2025 titled "Information regarding the 16th Annual General Meeting to be held through video conferencing / other audio-visual means".

Kindly acknowledge and take the same on records.

Thanking you,

Yours faithfully, For AVP Infracon Limited

Priyanka Singh CS & Compliance Officer







Bank of baroda introduces bob Aspire for prospective NRIs

Bank of Baroda, one of India's leading public sector banks, announced the launch of the "bob Aspire NRE Savings Account" - a new savings product that allows Indian citizens moving abroad for business, employment, vocation or any other purpose that indicates their intention to stay outside India for an extended period, to conveniently open an NRE savings account while still in India, prior to their departure. With

Chennia, Sep 6: a customer-first mindset, Beena Vaheed, Executive bob Aspire caters to the banking requirements of prospective Non-Resident Indians (NRIs), offering a simple and hassle-free account opening experience before leaving the country.

The account will be opened in "inoperative mode" and becomes fully operational upon submission of overseas address proof and copy of Passport with immigration stamp confirming their NRI status.

Speaking on the launch,

Director, Bank of Baroda said, "At Bank of Baroda, we are committed to supporting the aspirations of our customers. The bob Aspire NRE Savings Account enables Indian citizens to open an NRE account from India itself before

departure, simplifying their

transition to NRI banking

as they embark on their

international journey. This

is a landmark change in the

regular account opening

process, making life easier

Savings Account.

reforms for housing sector Chennai, Sep 6: The GST Council's move to reduce tax slabs

The reduction of GST on cement from 28% to 18% is positive, given its significant share in construction costs. However, CREDAI Tamil

Nadu urges manufacturers

to pass on the benefit will continue to push rather than offsetting it with price hikes, ensuring that savings ultimately reach homebuyers. Similar revisions on block and masonry materials may also provide some cost relief.

The bigger concern remains the lack of progress on Input Tax Credit (ITC). Without seamless ITC across the real estate value chain, cascading taxes

up project costs and reduce affordability. Equally disappointing is the absence of measures to support affordable housing—a sector critical for first-time buyers and large-scale employment.

CREDAI TN urges deeper GST

While procedural reforms may aid compliance, what the industry needs are structural tax solutions.

CREDAI Tamil Nadu calls on the government to engage further with stakeholders and address key gaps in ITC, affordable housing incentives, and supplier price discipline to ensure the sector's sustainable growth.

CRIMSON METAL ENGINEERING COMPANY LIMITED Manufacturers & Exporters of E.R.W.STEEL TUBES-PIPES (BLACK & GALVANISED)

CIN: L27105TN1985PLC011566 Regd.& Head Office: No.163/1, K.SONS COMPLEX, 2nd FLOOR, BROADWAY, CHENNAI-600 108. INDIA Website: www.crmetal.in Phone: 044-25240393 / 25240559

PUBLIC NOTICE: 41st ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VC/OAVM

Notice is hereby given that the 41st Annual General Meeting of the Company (AGM) will be held on Monday, September 29, 2025, at 11:30 A.M. (IST) through Video Conferencing / Other Audio-Visual Means (VC/OAVM) to transact the business as set out in the Notice convening 41st AGM of the

In compliance with applicable provisions of Companies Act, 2013 ("Act") and Rules framed thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") read with General Circular Nos. 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, and subsequent circulars issued in this regard, the latest being General Circular No. 9/2024 dated September 19, 2024 issued by the MCA (collectively referred to as 'MCA Circulars') and the SEBI Circular dated May 12, 2020 January 15, 2021, May 13, 2022 and latest being SEBI Circular No. SEBI/HO/ CFD/CFD-POD-2/P/CIR/2024/133 dated October 3, 2024 ("SEBI Circulars") the Company has sent the Notice along with the Annual Report for the FY 2024-25 on Friday, September 05, 2025, only through electronic mode to those members whose e-mail addresses are registered with Company/ Skyline Financial Services Pvt Ltd (RTA)/Depository Participants and whose name(s) appear in the Register of Members/List of Beneficial Owners as received from the Central Depository Services (India) Limited ("CDSL") as on August 29, 2025. The VC/OAVM facility is being provided by the Central Depository Services (India) Limited ("CDSL").

Further, in compliance with Regulation 36(1)(b) of SEBI (Listing Obligations and Disclosure Requirements), Regulation, 2015, a letter is being sent by the company providing the Web-link and QR Code, including the exact path, where complete details of the Annual Report for FY 2024-25 along with notice of 41st AGM is available to those shareholders who have not registered their email addresses with the Company/RTA/Depositories/Depository Participants The Notice of the 41st AGM and Annual Report for the FY 2024-25 are also available for download on the Company's Website under Investor tab at https://www.crmetal.in/investors-companys_profile.html, website of Stock Exchange i.e. BSE Limited at www.bseindia.com and website of CDSL i.e. www.evotingindia.com

In case any Member is desirous of obtaining a physical copy of the Annual Report for the FY 2024-25 and Notice of the 41st AGM of the Company, he/she/they may send a request to the Company by writing at compliance investorgrievance@crmetal.in mentioning their Folio No./DP ID and Client ID. Remote E-Voting Facility for 41st AGM

Further, in terms of Section 108 of the Act, read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended, and Regulation 44 of the SEBI Listing Regulations, 2015, the Company is providing to its members the facility to exercise their right to vote by electronic means (through remote e-voting), on the items of business specified in the aforesaid Notice convening the 41st AGM, to members holding shares as on Monday, September 22, 2025, being the Record date fixed for determining the voting rights of members entitled to participate in the e-voting process. The Company has entered into an arrangement with Central Depository Services (India) Limited ("CDSL") to provide remote e-voting facility for participation in AGM through VC/OAVM facility and e-voting during AGM through the platform www. evotingindia.com.

The detailed instructions for remote e-voting before AGM and during AGM are given in the 'Notes' section of the Notice convening AGM. Members are requested to take note of the following:

Remote e-voting facility will be available during the following period

	Friday, September 26, 2025 (9:00 A.M. IST)
	Sunday, September 28, 2025 (5:00P.M. IST)
1	

The remote e-voting module shall be disabled by CDSL for voting thereafter and members will not be allowed to vote through remote e-voting prior to AGM beyond the said date and time.

i) Voting rights of members shall be proportionate to their shares of paid-up equity share capital of the Company as on the Record date i.e., Monday, Sentember 22, 2025, Members will be provided with the facility for e-voting during VC/OAVM proceedings at the AGM. Members participating at the AGM, who have not cast their votes on resolution(s) by remote e-voting prior to AGM will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairman at AGM.

Members who have cast their votes on resolution(s) by remote e-voting prior to the AGM will be eligible to participate at the AGM through VC/OAVM but shall not be entitled to caste their votes on such resolution(s) again.

- iii) Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholders who acquires equity shares of the Company and becomes a Member of the Company after dispatch of the Notice and holding equity shares as on the Record Date may obtain the User ID and Password by sending a request at admin@skylinerta.com.
- v) In case of individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after dispatch of the Notice and holds equity shares in demat mode as on the Record Date may follow the steps mentioned under "Instructions for e-voting and attending the AGM through VC facility" as provided in the Notice. y) A person who is not a Member as on Record date should treat the Notice
- for information purpose only. A person whose name is recorded in Register of Members or in Register Beneficial Owners maintained by depositories as on record date only shall be entitled to avail facility of remote e-Voting during AGM.
- vi) In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evotingindia.com or call on. 1800 21 09911 or send a request to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) at helpdesk.evoting@cdslindia.com.

Helpdesk for Individual Shareholders holding securities in demat mode for any technical issues related to login through Depository i.e. CDSL

Login type	Helpdesk details
Individual Shareholders holding securities in Demat mode with CDSL	Members facing any technical issue in login
Individual Shareholders holding securities in Demat mode with NSDL	Members facing any technical issue in login can contact NSDL helpdesk by sending a request at evoting@nsdl.co.in or call at : 022 - 4886 7000 and 022 - 2499 7000

SCRUITINIZER

M/s APAC & Associates (Membership No.: F6496, COP: 7077), Practicing Company Secretaries, appointed as the scrutinizer to scrutinize the e-voting at AGM and remote e-voting process in a fair and transparent manner.

The results declared along with the Scrutinizer's Report shall be placed on the Company's website https://www.crmetal.in/investors-companys profile.html and on the website of CDSL within two (2) working days of passing of the resolutions at the Annual General Meeting of the Company and communicated to the BSE Limited.

For Crimson Metal Engineering Company Limited (Divya Arora) Place : New Delhi Company Secretary Date : September 06, 2025 Membership No.: A71348

other NRIs." Bank of Baroda offers

a comprehensive suite of NRE/NRO savings account options to meet the diverse needs of its NRI customers. These include the Baroda Power Pack NRE Savings Account, the bob Global Women NRE & NRO Savings Account, the bob Premium NRE & NRO Savings Account, and the newly launched bob Aspire NRE

from four to two, along with select rate cuts, is a welcome step but falls short of addressing the housing sector's core challenges.



Canara Bank empowers rural communities with financial inclusion campaign in Erode

CAPLIN POINT LABORATORIES LIMITED

CIN NO.L24231TN1990PLC019053
REGD. OFFICE: 3rd Floor, "Ashvich Towers", No.3, Developed Plots Industrial Estates, Perungudi

Chennai 600 096. TELEPHONE: + 91 44 24968000/8012772888/+91 44 71148000

NOTICE FOR LOSS OF SHARE CERTIFICATES

NOTICE be and is hereby given for cautioning all the shareholders / public not to

deal in any manner in respect of below mentioned securities of the Company as the

same has been informed to the company by the shareholder(s) as lost / misplaced

Folio Certificate

No.

14286

1615

14781

4698

CPB067

3608

No.(s)

116969

111933

114003

111010

116443

111348

117568

Any person who has any claim in respect of the aforesaid Share Certificates

should lodge such claim with the Company at its Registered office or with Registrar

Private Ltd. Unit : CAPLIN POINT LABORATORIES LIMITED.

"Kences Tower", 2nd Floor, No.1, Ramakrishna Street, North Usman Road.

T Nagar, Chennai 600017 within 15 days of publication of this notice, after which no

claim shall be entertained and the Registrar and Share Transfer Agents will

proceed to issue the Duplicate Share Certificates in favor of the Registered

AVP INFRACON LIMITED

INFORMATION REGARDING 16th ANNUAL GENERAL

MEETING TO BE HELD THROUGH VIDEO

CONFERENCING / OTHER AUDIO-VISUAL MEANS

n compliance with the applicable provisions of Companies Act, 2013, rules

made thereunder and SEBI (Listing Obligations and Disclosure requirements)

Regulations, 2015 read with general circular no.14/2020, dated 08th April 2020;

general circular no.17/2020, dated 13th April 2020; general circular no

20/2020, dated 05th May 2020; general circular no.02/2021, dated 13th

January 2021; general circular no.21/2021, dated 14th December 2021;

general circular no.02/2022, dated 05th May 2022; general circular no.11/2022

dated 28th December 2022 and general circular no.09/2023, dated 25th

September 2023 and general circular no.09/2024, dated 19th September 2024

issued by ministry of corporate affairs read with SEBI circular dated 5th January

2023, October 7, 2023 and October 3, 2024 and other relevant circulars of SEBI

from time to time (hereinafter collectively referred to as "SEBI circulars"). the 16th

(Formerly known as AVP Constructions Private Limited)
CIN: L45400TN2009PLC072861

Erode, Sep 6: Canara Bank successfully organized a "Saturation Campaign" camp at its Chennimalai branch in the Erode district on August 29, 2025. The event, part of a larger, state-wide initiative running from July 1 to September 30, 2025, focused on enrolling beneficiaries in key government-backed social security schemes and promoting financial literacy.

The campaign was held under the leadership of Smt. Sindhu K. A., CGM, Chennai Circle Office. The event was graced by the presence of Shri. Shankar Y., General Manager, Canara Bank, Head Office and Shri. Sarvanan, AGM and Erode Regional

Over 300 local residents attended the camp, which aimed to bring essential financial services to their doorstep. A key highlight of the event was the successful enrollment of 130 beneficiaries into life and accident insurance schemes: 80 for the Pradhan Mantri Suraksha Bima Yojana (PMSBY) and 40 for the Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY). Additionally, 10 individuals enrolled in the Atal Pension Yojana (APY), a government-backed pension program.

Speaking at the event, Shri. Shankar Y., GM, Canara Bank Head Office, provided a comprehensive overview of the various social security schemes and the importance of completing Re-KYC formalities on time.

Also present was Shri

MyclientMr.K.RaguS/o.Mr.Kuppi illai, aged 57 years, residing at Veappam Post, Ayathur Village Thiruvallur 602 024, do hereby declares that he is the owner o the land situated at Thiruvallur District and Taluk, Ayathur Village pearing Survey No. 146/14 having an extent of 175 x 15 Feet, in Survey No.195 an extent of 83 Cents of land, in Survey No.197 an extent of 52 Cents of land, in S.No.212 an extent of 80 Cents of land, and in S.No.209 an extent of 30 Cents of land. My client was bequeathed with the property by deed of WILL at Thiruvallur Sub Registration office in Doc.No.48 of 2001. The abovestated my client while he was travelling in a Government bus at Velachery Gandhi Road Bus stop, while he was getting down from the bus he found the above said WILL Deed Document kept in bag was found missing. Even After a diligent earch, he could not trace out the ame. I therefore hereby call upor the General public to hand over

ndersigned or my client. Lr. G.GAJENDIRAN M B A L.L.B, Advocate, MHAA, High Court Campus, Chennai 600 104 Cell No: 89257 50859

he said WILL. deed, if anyone is

n possession or found out to the

M. Shanmugham, Director of the Erode RSETI (Rural Self Employment Training Institute), who elaborated on the vocational training programs offered by the institute to

(with or without transfer deeds)

1 Sawarmal Agarwal

Jitendra C Patel

Srinivasa Rao L

Sita Ram Soni

Sajjan Kumar Pachisia 10496

Transfor Agents "PTA" at I

8 Jitendra Kumar Jaiswal 9269

4 Kamal Garg

Holder(s).

Place : Chennai Date : 05.09.2025

5 Balakrishnan P

promote entrepreneurship and skill development.

The event reaffirmed Canara Bank's commitment to the national financial inclusion mission, bridging the gap between

Distinctive

Nos.

74316856 – 74317355

69827056 – 69827555

71253056 – 71253555

69259556 – 69260055

73775356 – 73776355

69488556 - 69489055

74919861 - 74920360

69327056 - 69327555

For Caplin Point Laboratories Limited

Sd/- Venkatram G

General Counsel & Company Secretary

rated Registry Manag

No. of

Shares

500

500

banking services and rural populations to foster inclusive growth.

CIN: U01409TN2020PTC135965 Regd. Office: No.296, 3rd Main Road, 10th Street, Astalakshmi Nagar, Kancheepuram, Chennai – 600 116. Email ID: agrirao@gmail.com | Mob: 98403-99337

YASHNEE AGROCHEMICALS INDIA PRIVATE LIMITED

Form No. INC-26 [Pursuant to rule 30 the Companies (Incorporation) Rules, 2014]

Advertisement to be published in the newspaper for change of registered office of the company from one state to another Before the Central Government the Regional Director, Southern Region,

Ministry of Corporate Affairs, Chennai. In the matter of sub-section (4) of Section 13 of Companies Act, 2013 and clause (a) of sub-rule (5) of rule 30 of the Companies (Incorporation) Rules, 2014 and in the matte of Yashnee Agrochemicals India Private Limited having its registered office at No. 296, 3rd Main Road, 10th Street, Astalakshmi Nagar, Kancheepuram, Chennai - 600 116,

Notice is hereby given to the General Public that the company proposes to make application to the Central Government under section 13 of the Companies Act, 2013 seeking confirmation of alteration of the Memorandum of Association of the Company n terms of the special resolution passed at the Extra Ordinary General Meeting held on 06.09.2025 to enable the company to change its Registered Office from "State of Tamil Nadu" to "State of Telangana

Any person whose interest is likely to be affected by the proposed change of the egistered office of the company may deliver either on the MCA-21 portal (www.mca. gov.in) by filing investor complaint form or cause to be delivered or send by registered post of his/her objections supported by an affidavit stating the nature of his/her interest and grounds of opposition to the Regional Director, Southern Region, Ministry of Corporate Affairs, 5th Floor, Shastri Bhayan, 26, Haddows Road, Chennai – 600 006 within fourteen days of the date of publication of this notice with a copy to the applicant company with a copy of the applicant company at its registered office at the address

"No. 296, 3rd Main Road, 10th Street, Astalakshmi Nagar, Kancheepuram, Chennai

For Yashnee Agrochemicals India Private Limited Illingi Sreenivasa Rao DIN: 08771389

Place: Chennai

ADTECH SYSTEMS LIMITED ADCECH

CIN: L33111TN1990PLC018678 Regd Office: 2/796, Second Floor, Sakshi Towers, First Main Road, Kazura Gardens, Neelankarai, Chennai-600 115 Phone: 91 44 2449 5156/2449 5157 Corporate Office: EMMAR GRANDE, TC 30/1868(1) First floor, Harita Giri, Kanjira mpara P.O Thiruvananthapuram 695030 Phone: 0471 2363805/2363569

Email: mr@adtechindia.in Website: www.adtechindia.com NOTICE OF THE 34th ANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC)/ OAVM , REMOTE E-VOTING AND BOOK CLOSURE

lotice is hereby given that: . the 34th Annual General Meeting ("AGM") of Adtech Systems Limited will be held on Tuesday, the 30th day of September, 2025 at 11:00 am IST through Video Conferencing("VC")/Other Audio-Visual Means("OAVM" without physical presence of members at a common venue to transact the Ordinary and Special Business as set out in the Notice, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and Rules framed thereunder and the SEBI(Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015 read with General Circular Nos 20/2020,2/2022,10/2022,09/2023 and latest being 09/2024 dated September 19,2024 issued by the Ministry of Corporate Affairs (MCA) and Circular No. SEBI/HO/CFD/CFD/PoD-2/P/CIR/2024/133 dated October 3,2024 issued by Securities and Exchange Board of India ("SEBI") and other applicable circulars

issued in this regard(hereinafter collectively referred to as the Circulars), and In compliance with Section 108 of the Companies Act, 2013 read with Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of the SEBI(Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI (LODR) Regulations 2015") companies are allowed to hold AGM through VC/OAVM. In terms of MCA Circular/s and SEBI Circular, the Notice of the 34th AGM and the Annual Report for the year 2024-25 including the Audited Financial Statements for the year ended 31st March 2025 has been

sent through email to those Members whose email addresses are registered with the Company/ Depository Participant(s) and individual letters through post mentioning the weblink for accessing the AGM Notice and Annual Report for 2024-25 which process has been completed by 03rd. September 2025. The requirements of sending physical copy of the Notice of the 34th AGM and Annual Report to the Members have been dispensed with vide MCA Circular/s and SEBI Circular. the Notice of the 34th AGM and the Annual Report 2024-25 is available on the Company's website www

adtechindia.com website of the Stock Exchanges i.e. Metropolitan Stock Exchange of India Limited www.msei. in, BSE Ltd www.bseindia.com and on the website of CDSL https://www.evotingindia.com the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from 26th September

2025 to 30th September, 2025 (both days inclusive) for the purpose of Annual General Meeting. Record date will be 25th September 2025 for determining eligibility of Shareholders to dividend, if any, declared at the 34th Annual General Meeting. In compliance with the provisions of Section 108 of the Act, read with Rule 20 of the Companies (Management

and Administration) Rules, 2014, as amended from time to time, and Regulation 44 of the SEBI LODR Regulations, 2015, the Members are provided with the facility to cast their vote electronically, through the e-voting services including remote e-voting on all the resolutions for consideration at the 34th AGM of the Company, All the members are informed that:

the Business as set out in the Notice of the 34th AGM, will be transacted through voting by electronic means.) the remote e-voting period commences on Saturday, September 27,2025 (09:00 am. IST) and ends on Monday, September 29, 2025 (05:00 pm. IST).

ii)Cut off date for the purpose of e voting is on Tuesday, September 23, 2025. Members/Beneficial Owners of equity shares held either in physical form or in dematerialized form as on the cut-off date, may cast their votes electronically.

Members may note that: a.) the remote e-voting module shall be disabled by CDSL after the aforesaid date and time for voting and once

the vote on a resolution is cast, cannot change subsequently. b.) the Members who have cast their vote by remote e-voting prior to the AGM may also attend/participate in the AGM through VC but shall not be entitled to cast their vote again.

c.) the Members, participating in the 34th AGM through VC facility and have not cast their vote on the Resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system during the 34th AGM.

d.) a person whose name is recorded in the Register of Members maintained by the Depositories as on the cutoff date only shall be entitled to avail the facility of remote e-voting participating in the 34th AGM. those Members whose email addresses are not registered with the Depositories for obtaining login credentials

for e-voting for the Resolutions for consideration in the 34th AGM:) Pursuant to SEBI master circular No SEBI/HO/MIRSD/POD-1/P/CIR/2024/37 dated May 07,2024, it is mandatory to furnish PAN,KYC details (including email, mobile number and bank account details) and Nomination in respect of physical folios. Kindly ensure these details are updated with Registrar to avail uninterrupted service request and dividend credit in bank account as no dividend will be paid to physical shareholders by way of issuance of physical warrant with effect from April 01, 2024. Shareholders are requested to register/update

these details by sending duly filled in Form ISR-1 along with relevant proofs to our RTA M/s Integrated Registry Management Services P Limited, 2nd Floor, Kences Towers, North Usman Road, T.Nagar, Chennai 600 017 or by email scan copies to Company at balamuralis@adtechindia.in/RTA at srirams@integratedindia.in . Format of Form ISR-1 is available on Company's website at www.adtechindia.com For Demat shareholders- please provide Demat account details (CDSL-16 digit beneficiary ID or NSDL-16 digit

DPID + CLID), Name, client master or copy of consolidated Account statement, PAN (self-attested scanned copy of PAN card), AADHAR (self-attested scanned copy of Aadhaar Card) to Company at balamuralis@adtechindia. in/RTA at srirams@integratedindia.in The Company/RTA (Integrated Registry Management Services Private Limited) shall co-ordinate with CDSL and provide the login credentials to the above mentioned shareholders. All grievances connected with the facility for voting by electronic means may be addressed by sending an

email to helpdesk.evoting@cdslindia.com or calling 18002109911. Investor grievances/complaints may please be mailed to balamuralis@adtechindia.in. Members are requested to notify immediately any change in their address to the Registrar and Share Transfer Agents at their address as given above in the case of physical holdings and to their respective Depository Participant in case of demat shares. Members holding shares in physical form are requested to kindly demat their shareholdings by contacting your share brokers.

. The Company has appointed Mr. P Sajee Nair (FCS 8705) (CP No 12772), Practicing Company Secretary as the Scrutinizer to scrutinize the e-voting during AGM and remote e-voting process in a fair and transparent The Results of voting will be declared within 48 hours from the conclusion of the 34th AGM. The results

declared along with the Scrutinizer's Report shall be placed on the Company's website www.adtechindia.com and on the website of CDSL www. evotingindia.com immediately. The Company shall simultaneously forward the results to MSEI Limited and BSE Ltd, where shares of the Company are listed.

By order of the Board For Adtech Systems Limited S. Balamuráli **Company Secretary** Membership No: A11779

Date: 03 September, 2025 Place: Thiruvananthapuram

Annual General Meeting (AGM) of the Company will be held through Video PUBLIC NOTICE Conferencing ("VC") on Saturday 27th September 2025 at 11:30 A.M. (IST) to transact the business as set out in the notice of AGM ('Notice'). In accordance with the aforesaid Circulars, the Notice and the Annual Repor

for the financial year 2024-25, will be sent only through electronic mode to those members whose email addresses are registered with the Company Company's Registrar and Transfer Agent, Purva Sharegistry India Private Limited (RTA) / Depository Participants (DPs), The Notice and Annual Repor will also be available on the website of the Company at https://avpinfra.com/ and on the website of National Stock Exchange of India Limited ("NSE") a www.nseindia.com Further, members can join and participate in the AGM through VC facility only. The instructions for joining and manner of participation in the AGM will be provided in the notice. Members attending the AGM through VC shall be counted for the purpose of reckoning the quorum under section 103 of the Companies act, 2013.

In order to send the Notice, Annual Report and other Communications to the members in electronic form, Members who have not yet registered their email address are requested to register the same immediately in respect of shares held in electronic form with the depository through their depository participant(s) and in respect of shares held in physical form by writing to Company's Registrar and Share Transfer Agent, Purva Sharegistry (India) Private Limited at support@purvashare.com.

The Company will provide remote e-voting facility to all its members to cast their votes on the resolutions as set out in the Notice. Additionally, the company will also provide the facility of voting through e-voting system during the AGM. The detailed procedure for casting votes through remote e-voting/ e-voting at the AGM shall be provided in the Notice. By Order of the Board

(Priyanka Singh) Place : Chennai Company Secretary & Compliance Officer Date: 05.09.2025

For AVP Infracon Limited

மருத்துவச்சி குஞ்சம்மாள் 31வது ஆண்டு ஜீவ சமாதி தினம்: ஏழைகளுக்கு அன்னதானம்

செங்கல்பட்டு ເກກອມໍ ເວັກ திருப்போரூர் ஒன்றியம் தாழம்பூர் ஊராட்சி ஸ்ரீகிருஷ்ணா நகரில் பிரசித்தி பெற்றுள்ளது ஸ்ரீ த்ரிசக்தி அம்மன் ஆலயம்.

இதன் ஸ்தாபகர் டாக்டர் .கே.கே. கிருஷ்ணன்குட்டி சுவாமிகளின் தாயார் மருத்துவச்சி குஞ்சமாளின் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

31ஆம்ஆண்டு தினத்தையொட்டி ஆலயத்தின் அமைக்கப்பட்டுள்ள பின்புறம் மணிமண்டபத்தில் அவரது முழு திருவுருவச்சிலைக்கு இவரது பேத்தியும், கோவில் நிர்வாகியுமான

விஜயலட்சுமி, ஆயிரம் மலர்களைத் செலுத்தினார். தூவி மலரஞ்சலி இட்டு படையல் கீபம் வழிபட்டார்.

கேரளம், பாலக்காடு மூண்டூர் கணக்குபரம்பில் உள்ள மருத்துவச்சி குஞ்சம்மாளின் ஜீவ சமாதியில், இவரது மகனும் ஆலய அறங்காவலருமான கே.கே.கிருஷ்ணன்குட்டி, மனைவி குடும்பத்தினர்களுடன் சிறப்பு அபிஷேகம், இணைந்து அலங்காரம் செய்து வணங்கினார். பின் 500க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.



ப்ரீவேர்ல்ட் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டை தற்போது உள்ள நிலையில் அல்லது தொகுதி வாரியான சொத்துக்கள் விற்பனைக்கான விற்பனை அறிவிப்பு

(கலைப்பில் உள்ளது) பதிவு அலுவலகம்: எண் 45, முதல் பிரதான சாலை, காந்தி நகர், அடையாறு, சென்னை, தமிழ்நாடு 600 020. CIN: U51420TN2004PTC052776

(நொடித்தல் மற்றும் திவால்நிலை குறியீடு, 2016ன் கீழ் விற்பனை) lன்னணு ஏலத்தின் மூலம் கார்ப்பரேட் கடனாளியின் கலைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ப்ரீவோல். க்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் (கலைப்பில் உள்ளது) ('கார்ப்பரேட் கடனாளி') பின்வரு. அசையும் மற்றும் அசையா சொத்துகள் தற்போது உள்ள நிலையில் **''உள்ளது உள்ளபடி'', ''எப்படி உள்ளதோ'', எந்தவித மாற்றமும் செய்யாமல்''** விற்பனை செய்வதற்கான ஏலங்கள் வரவேற்கப்படுகிறது என்று க்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. விற்பனை கீழ் கையொப்பமிட்டவரால் இல om/eauction-ibbi மூலம் விற்பனை செய்யப்படும். மின்னணு ஏலத்திற்கான முக்கிய தேதிகளின் அட்டவகை

	ஏலத்தில் உள்ள சொத்துக்களின் ஆய்வு	புதன்கிழமை, 01 அக்டோயர், 2025 வரை (ஒரு நாள் முன்னறிவிப்புடன் திரு. சுதன்ஷு பாண்டே அவர்களை மொபைல் எண். 982:916190ல் தொடர்பு கொண்டு காலை 11:00 மணி முதல் மாலை 3.30 மணி வரை (சூர்மிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) பார்வையிடலாம்.
	ஏல ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கும், டேவணித் தொகை டெபாசிட் செலுத்துவதற்கும் கடைசி தேதி.	வெள்ளிக்கிழமை, 03 அக்டோபர், 2025 வரை
	7வது மின் னணு ஏலத் தேதி மற்றும் தேரம்:	திங்கட்கிழமை, 06 அக்டோபர், 2025 தொகுதி 1 : மதியம் 12:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை தொகுதி 2 : மாலை 3:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை
	அதிக ஏலம் கேட்ட ஏலதாரரை அறிவித்தல்	செவ்வாய்கிழமை, 07 அக்டோபர், 2025
	வெற்றிபெற்ற ஏலதாரர் அறிவிப்பு தேதி	வியாழக்கிழமை, 09 அக்டோபர், 2025
- 1		

7வது மின்	னணு ஏலத் தேதி மற்றும் நேரம்:	திங்கட்கிழமை, 06 அக்டே தொகுதி 1 : மதியம் 12:00 மணி முதல் தொகுதி 2 : மாலை 3:30 மணி முதல் ம	தல் மதியம் 2:00 மணி வரை	
அதிக ஏல	ம் கேட்ட ஏலதாரரை அறிவித்தல்	செவ்வாய்கிழமை, 07 அக்டோபர், 2025		
வெற்றிடெ	பற்ற ஏலதாரர் அறிவிப்பு தேதி	வியாழக்கிழமை, ௦௦ அக்டோபர், 2025		
தொகுதி 1 வி	வரங்கள்	n.		
வ. எண்	விவரம் (செ	- ரத்துகள்)	ரிசர்வ் விலை (ரூ. லட்சத்தில்)	EMD (ரிசர்வ் விலையில் 5%) (ரூ. லட்சத்தில்)
தொகுதி 1	கார்ப்பரேட் கடனாளியின் முழு நிறுவ (கற்போது உள்ள நிலையில்)	னமும்	31 23. 03	156.15

அதிக ஏலம் கேட்ட ஏலதாரரை அறிவித்தல்		செவ்வாய்கிழமை, 07 அக்டோபர், 2025		
வெற்றிபெற்ற ஏலதாரர் அறிவிப்பு தேதி		வியாழக்கிழமை, 09 அக்டோபர், 2025		
தாகுதி 1 வி	வரங்கள்			
வ. என்	விவரம் (சொத்துகள்)		ரிசர்வ் விலை (ரூ. லட்சத்தில்)	EMD (ரிசர்வ் விலையில் 5%) (ரூ. லட்சத்தில்)
தொகுதி கார்ப்பரேட் கடனாளியின் முழு நிறுவன (தற்போது உள்ள நிலையில்)		1 மும் 31 2 3	31 23. 03	156.15
பிளாக்குகள்	ின் விவரங்கள் தொகுதி 2			
வ. எண்	விவரம் (சொத்துகள்)		ரிசர்வ் விலை (ரூ. லட்சத்தில்)	EMD (ரிசர்வ் விலையில் 5%) (ரூ. லட்சத்தில்)
பிளாக் 1	எரங்க குத்தகை திலம் - தெலுங்கானா மாதிலம், கரீம்நகர் மாவட்டம், சங்கரப்பட்டிமை மண்டல், கொத்தகாட்டு கிராமம், சர்வே எண் 552 மற்றும் 573ம் (18.269946 வ மற்றும் 79.32707 கி) உள்ள 1.80 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கலர் கிராளைட் குத்தகைக்கு எடுக்கப்பட்ட குவாரி.		276.22	13.81
<u> </u>				

எண்		(ரூ. லட்சத்தில்)	விலையில் 5%) (ரூ. லட்சத்தில்)
தொகுதி 1	கார்ப்பரேட் கடனாளியின் முழு நிறுவனமும் (தற்போது உள்ள நிலையில்)	31 23. 03	156.15
பிளாக்குகள்	ின் விவரங்கள் தொகுதி 2		
வ. எண்	விவரம் (சொத்துகள்)	ரிசர்வ் விலை (ரூ. லட்சத்தில்)	EMD (ரிசர்வ் விலையில் 5%) (ரூ. லட்சத்தில்)
பிளாக் 1	கரங்க குத்தகை திலம் - தெலுங்கானா மாதிலம், கரீம்நகர் மாவட்டம், சங்கரப்பட்டியை மண்டல், கொத்தகாட்டு கிராமம், சர்வே எண் 552 மற்றும் 573ல் (18.260946 வ மற்றும் 79.32707 கி) உள்ள 1.80 தெறக்டேர் பரப்பளவு கொண்ட கலர் கிரானைட் குத்தகைக்கு எடுக்கப்பட்ட குவாரி.	276.22	13.81
பிளாக் 2	கரங்க குத்தகை திலம் - தெலுங்கானா மாதிலம், கரீம்நகர் மாவட்டம், சங்கரப்பட்டியை மண்டம், கெகத்தகாட்டு கிராவம், சர்பே எண் 490பி மற்றும் 551ம் உள்ள 3.33 தெறக்டேர் பரப்பளவு கொண்ட கலர் கிரணைட் குத்தகைக்கு எடுக்கப்பட்ட குவளி.	513.14	25.66
பிளாக் 3	கரங்க குத்தகை நிலம் - 4,929 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கலர் சிராளைட் குவரிகள் கரங்க அதிகளி அவர்களின் அனுமதியுட்டிர பெற்றாம்பூர், அசா மாதிலம், கஞ்சம் மாகபட்டம், சநிதோஷ்டுர் அஞ்சல், பதாயூர் தாலுக்கா, பாபன்பூர் (என். 180) மற்றும் பிதம்ப்பூர் (என். 230) சிராமங்களில் குத்தகைக்கு எடுக்கப்பட்டது (பின்கோடு: 780104)	859.59	42.98
பிளாக் 4	பாபன்பூர் கிராமத்தில் உள்ள எத்த வில்லங்கமும் இல்லாத நிலம், பத்ராபூர் தாலுக்கா, கஞ்சம் மாவட்டம், ஒடிசா. கட்டா எண்.159/7 மற்றும் ஒடிசா மாநிலத்தின் பல்வேறு கட்டா எண்கள் (ஏசி. 6.886 டிச.).	189.69	9.48
பிளாக் 5	தமிழ்நாடு, திருவள்ளூர் மாவட்டம், பூத்தமல்லி தாலுகா, செம்பரம்பாக்கம் கிராமம், சர்வே எண்.184/1A1ல் உள்ள எந்தவித வில்லங்கமும் இல்லாத 2.43 ஏக்கர் காலி நிலம்.	764.16	38.21
பிளாக் 6	தொழிற்சாலை கட்டிடத்துடன் கூடிய வில்லங்கம் இல்லாத நிலம், மனை என். 149, 161, 293, 295, 296, 301, 164/961, 156/962, 246/1883, 296/1811,296/1812,301/1840 சர்வே என்ககள் 119, 130, 155, 169, 181, 382 நிலம் மற்றும் தொழிற்சாலை கட்டிடம், மனை என். 149, 161, 293, 295, 296, 301, 164/961, 156/962, 246/1883, 296/181, 1296/1812,301/1840 சர்வே என்ககள்: 119, 130, 155, 169, 181, 382 பல்வேறு கட்டா என். மடுதிகம் கிரசுமம் & மெளசா, கோனிகி தாலுக்கா, கஞ்சம் மகைட்டம், பெர்துமகுர், ஒடிசா (சகி. 2.130 டிச.)	115.56	5.78
பிளாக் 7	தொழிற்சாலை மற்றும் இயற்றிரங்கள் அமைத்துள்ள இடம்: A. 4.129 நெறக்டேர் பரப்பாவு கொடை கலர் கிரணைட் குவாரிகள் கரங்க அதிகளி அவர்களின் அனுமதியுடன், பிபர்தாமிறும், ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், சத்தோல்பூர் அஞ்சல், பத்ராயூர் தாலுக்கா, பாபன்பூர் (எண். 186) மற்றும் பிதும்பூர் (எண். 230) கிரமைக்களில் குத்தகைக்கு எடுக்கப்பட்டது (பின்கோடு: 180104) B. பாபன்பூர் கிராமம், பத்ராயூர் தாலுக்கா, கஞ்சம் மாவட்டம், ஒடிசா கட்டா எண்டா 1977 மற்றும் அசசா மாநிலத்தின் பல்வேறு கட்டா எண்டா 1977 மற்றும் அசசா மாநிலத்தின் பல்வேறு கட்டா எண்டா 149, 161, 293, 295, 296, 301, 154/961, 155/962, 245/1883, 295/1811, 295/1812, 301/1840 சர்வே எண்கள் 119, 130, 155, 169, 181, 352 திலம் மற்றும் தொழிற்சாலை கட்டிடம், மனை எண்க என். 149, 161, 293, 295, 296, 301, 154/961, 155/962, 245/1883, 295/1811, 295/1812, 301/1840 சர்வே எண்கள்: 119, 130, 155, 169, 181, 352 பல்வேறு கட்டா என். மற்றுல் கிராமக் கிராமக் படுகம், மனை எண். 149, 161, 293, 295, 296, 301, 154/961, 155/962, 245/1883, 295/1811, 295/1813, 205/1811, 295/1813, 205/1811, 352 பல்வே எண்கள்: 119, 130, 155, 169, 181, 352 பல்வேறு கட்டா என். மற்றில் கிராமக் கிராமக், கேனிக் தாலுக்கா, கஞ்சம் மாவட்டம், பெற்றும், ஒடிசா (ஏர். 2.130 டிசு.)	69.19	3.46
பிளாக் 8	தொழிற்சாலை மற்றும் இயந்திரங்கள் அமைந்துள்ள இடம்: A. தெலுங்களை மாநிலம், கரிமதன் மாவட்டம், சங்கரப்பட்டினம் மண்டலம், தெலுங்களை மாநிலம், கரிமதன் மாவட்டம், சங்கரப்பட்டினம் மண்டலம், தெலுங்களை மறிலம், கரிமதன் கரை மூகரி குத்தகைக்கு எடுக்கப்பட்டது. B. 1.80 ஹெக்டேர் பரப்பளவில் கலர் கிரானைட்டுக்கு குவரி குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. சர்வே என். 552 மற்றும் 5736 குற்குக்கு மற்றும் 57370 கர் சங்கரப்பட்டினம் மண்டல், கரிமதன், தெலுங்களை மாநிலம், கரிமதன், தெலுங்களை மாநிலம், கரிமதன், தெலுங்களை மாநிலம், கரிமதன், செலுய்க்கும் உள்ளது. C. தெலுங்களை மாநிலம், கரிமதன் மன்பட்டம், சங்கரப்பட்டினம் மண்டல், கெர்ததகட்டு சிராமம், சர்வே எண். 490பி மற்றும் 55160, 333 ஹெக்டேர் பரப்பளவில் கலர் கிரானைட் குவரி குத்தகைக்கு எடுக்கப்பட்டது.	271.79	13.59
பிளாக் 9	இருப்பு/ சரக்கு (பெரும்பாலும் கிரானைட் கந்கள் / பிளாக்குகள் / குவாரியில் உள்ள கந்கள்) A. 4.929 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கலர் கிரானைட் குவாகிகள் கரங்க அதிகளி அவர்களின் அனுமதியுடன், பெர்ஹாம்பூர், ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம், சந்தோல்பூர் அஞ்சல், பதிராயுக் தாலுக்கா, பாப்கூயூர் (என். 186) மற்றும் நிதம்பூர் (என். 230) கிராமங்களில் குத்தகைக்கு எடுக்கப்பட்டது (பின்கோடு: 760104) B. பாப்கூழுர் கிராமம், பதிராயூர் தாலுக்கா, கஞ்சம் மாவட்டம், ஒடிசா. கட்டா எண்டாட்டிர மற்றும் அசசா மாநிலத்தின் பல்பேறு கட்டா	45.33	2.27
	எண்கள் (ஏசி. 6.886 டிச.).		

இருப்பு/ சரக்கு (பெரும்பாலும் கிரானைட் கற்கள் / பிளாக்குகள் / குவாரியில் உள்ள கற்கள்) ஹனகடபுரா கிராமம், கனகபுரா தாலுக்கா ராமநகர மாவட்டம், கர்நாடகா 562117 ஏலம் இரண்டு தொகுதிகளை உள்ளடக்கியது மற்றும் ஏலங்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் கண அலுவலரிடம் (ஆன்லைன் அல்லது காகித நகல்) சமர்ப்பிக்கப்பட வேண்டும், பிளாக்கில் உள்ள தொகுதி வெற்றிகரமான ஏலதாரர் இல்லை என்றால் மட்டுமே தொகுதி 2க்கான ஏலம் தொடங்கும்.

லவறற்கரமான ஏலதார் இல்லை என்றால் மட்டுமே தொகுதி உக்கான ஏலம் தொடங்கும். முழுமையான மின் ஏலச் செயல்முறையின் விரிவான விதிமுறைகள் மற்றும் நிபத்தனைகளுடன் ஏலப் ட https://ibbi.baanknet.com/eauction-ibbi என்ற இணையதாத்தில் இருத்து பதிவிறக்கம் செயலதார்கள் விறிவான விதிமுறைகள் மற்றும் கின தலியல்றை குறிப்பான கூறுவர்கள் மற்றும் மின் அல செயல்றை குறிப்பான கீழு கையொப்பமிட்டவருக்கு freeworldiquidation⊚gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின் அனுப்புவதன் முலம் பெறலாம், வேலும் விற்பணை ஏல அறிவிப்புக்கு www.ibbi.gov.ingpi பார்வைய் மேலும் திற, கதன்க பான்மே. அவர்களை, பெறையல் என்ற வின்னனனு ஏலத்திற்கு நொடித்தல் மற்றும் இந்திய கிவாவ்கிகை வணியர்கள் கோட்டி கொள் மின்னனனு ஏலத்திற்கு நொடித்தல் மற்றும் இந்திய கிவாவ்கிகை வணியர்கள். 982191690ல் தொடர்பு கொள்ளலாட மின்னனு எலத்திற்கு நொடித்தல் மற்றும் இந்திய திவால்நிலை வாரியத்தால் (1891) அனுமதிக்கப்பட்ட மின்னனு ஏல சேவை வழங்குளரின் இணையதனம் https://ibbi.baanknet.com/eauction-i-bbi பயன்படுத்தப்படுகிறது. சொத்துக்களின் விற்பனையை, விற்பனையாளருக்காகவும், விற்பனையாளருக் சார்பாகவும், மின்னனு எல சேவை வழங்குநரின் இணையதளம் https://ibbi.baanknet.com/eauction-ibbiல் வழங்கப்பட்ட மின்னனு ஏல தாத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டும். வருங்கால லதாரர்கள், பிரிவு 294ன் கீழ் எந்தவொரு தகுதியின்மையாலும் பாதிக்கப்படவில்லை என்றும், எந்த நிலையிலும் ஒத்தியற்றதாகக் கண்டறியப்பட்டால், டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை பறிமுதல் செய்யலாம் என்றும் உறுதிமொழி அளிக்க வேண்டும். அதிக விலைல்கு ஏலம் எடுத்தவரை அறிவித்த 3 நாட்களுக்குள், கலைப்பு அலுவலர் உடனடியாக, அதிக விலைல்கு ஏலம் எடுத்தவரின் தகுதியைச் சரிபார்க்க வேண்டும். அதிக ஏலதாரர் தகுதியற்றவர் என்க . ஏலத்திற்கு நொடித்தல் மற்றும் இந்திய திவால்நிலை வாரியத்தால் (IBBI) அனுமதிக்கப்பட்

கண்டறியப்பட்டால், கலைப்பாளா, SCC உடன் கலந்தாலோசித்து, அடுத்த அதிக ஏலதாரரை வெற்றிக

எல்தாராக அறிவிக்கலாம். வீற்பணைய முடிக்க, பதிவுக் கட்டணங்கள் மற்றும் பிற பொருத்தக்கூடிய வரிகள்/கட்டணங்கள் ஏதேனும் இருந்தால், வெற்றிபெற்ற எல்தாரர் அவற்றை கூடுதலாகச் செலுத்த வேண்டும். கலைப்பு அலுவலி விற்பனைச் சான்றிதழை வழங்கிய தேதியின்படி, தற்போதைய செயல்பாட்டு சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள், மின்னனு எல செயல்முறை ஆவணங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டப்பட்டு, தற்போது நிலையில் விறகப்படும், அதாவது கார்ப்படூட் கடனாளியின் ஒரு பகுதியாம் மாற்றப்படும்/ மாற்றப்பட்டதாகக் கருதப்படும். திறுவனத்தின் சொத்துக்கள், எதேனும் வில்லங்கங்கள் சொத்துக்களின் பத்திரங்கள் மற்றும் உரிமைகள்/மாக்கும் பிறவற்றைப் பற்றி எல்தாரங்கள் தாங்களாகவே சொத்தமக் விளித்து தெரித்து கொள்ள வேண்டும். மேலுப் சொத்துக்கள்/சொத்துக்களை தங்கள் சொத்த செலவில் ஆய்வு செய்ய வேண்டும்.

பந்பந்தைப் பந்து முக்கர் கொல்கால் கால்கும் செர்த்தி கொலிய நடியில் நடியில் நடியில் நடியில் கால்கள் கொலியில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்கு எலத் தொகைகை வட்டி, கட்டனங்கள் அல்லது பொருந்தக்கூடிய விச்சுப்பட்டப்பட்டுள்ள காலத்திற்கு எலத் தொகைகை வட்டி, கட்டனங்கள் அல்லது பொருந்தக்கூடிய விசுதைடன் செலுத்துதல் வெற்றி பெற்ற லைதாரால் முடிக்கப்பட வேண்டும் மற்றும் தவறும்படக்கத்தில், டெபாசிட் செய்யப்பட்ட தொகைகளை பற்முதல் செய்தல் மற்றும் விற்பனையை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அவரே பொறுப்படியார். ஐபிப்று கேலைப்பு செயல்முறை) ஒழுவிகுமுறைகள், 2016ன் விதிமுறை 3.14(12)(ரின் படி, அதாவது பங்குதாரர்களின் ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்து, பணம் செலுத்தும் காலத்தை தொண்ணுறு நாட்களுக்கு அப்பால் நியாயமான காலத்திற்கு நீட்டிக்க கலைப்பு அலுவலர் பிசிலிக்கலாம். இத்த அறிவிப்பு வருங்களல் அதைதும்பதை நேர்க்கமாகக் கொண்டுகள்ளது மற்றும் விற்பனைமைச் செயல்படுத்த கலைப்பு அலுவலர் அல்லது கார்ப்பரேட் கடளாளியின் தரப்பில் நந்தவிதமான பிணைப்புக் கடமையையும் உருவாக்காது. எந்தவொரு அல்லது அனைத்து சலுகைகளையும் ஏலக்களை ஏற்கபோ அல்லது திராகரிக்கபோ அல்லது மின் னணு ஏலத்தை ஒத்திலைக்கபோர் த்த செய்யவோ அல்லது எந்த நிலையிலும் ஏலத்தில் இருந்து எந்த ஒரு செர்து அல்லது பகுதியையும் திரும்ப பெற்கோ கலைப்பு அலுவலடிக்கு முழு உரிமை உண்டு. விற்பனை அறிவிப்பில் ஏதேனும் திருக்க செய்யப்பட்டால், அது https://lbbil.banknet.com/eauction-ibbi என்ற இணையதளத்தில் பதிவேற்றப்படும். எனவே ஏலதாரர்கள் இணையதளத்தை வழக்கமாக பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

AFA Valid upto 30.06.2026 **முகவரி:** 31E. பிகேசி சென்டர். லட்சுமி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் நியூ லிங்க் சாலை, அந்தேரி (மே), மும்பை 400 053

திருவள்ளூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றம் G.W.O.P.180/2025

RAJ KUMAR.J, aged 42. S/o K. Jothi Kumar No 6C 8th Avenue, Banu Nagar 3rd Cross Street, Pudur, Ambattur, Chennai-600053

.. மனுதார DIVYA .S, aged 35 D/o. Sasi Kumar Presently residing at No. 10, 10th Street Kanthasamy nagar, Maduravoil Chennai-600095

...எதிர்மனுதாரர் எதிர்மனுதாரருக்கு அறிவிப்பு மேற்படி வழக்கில் மேற்படி மனுதாரர் தரப்பில் US 7,8,9,10 மற்றும் 25 G/W Act—ன் படி மணு தாக்கல் செய்யப்பட்டு மேற்படி எதிர்மனுதாரருக்கு உத்தரவின்படி தினசரி விளம்பரம் செய்ய நீகிமன் நாளிதழில் விளம்பரம் அறிவிப்பு. 22.09.2025 வாய்தா வாயதா உட்பபட்டு தொக்கபுகு மேற்படி கோலை 10.30 மணிகபுகு மேற்படி கோர்ட்டில் தாங்களோ அல்லது தங்கள் வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்கள் ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ள __ வேண்டியது. ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும்

ADV. M. SIRAJUDHEEN

IN THE COURT OF XXIV ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI O. S. No. 1130 OF 2023 M/s Canara Bank Rep by its Chief Manager ... Plaintiff

G.Meena and another

.. Defendants 1. G.Meena, D/O.V.Ganesan, Old No.5. New No.3. Anna Street,

Vengata Krishna Nagar, Arumbakkam, Chennai - 600 106. 2. V.Ganesan, S/O. Vadivel, Venkata Krishna nagar,

Arumbakkam, Chennai - 600 082. ...Defendants

Please take notice that the above Suit in O.S.No. 1130 of 2023 filed by the Plaintiff against you for Recovery of money for a sum of Rs. 1,19,822.63/-together with the subsequent interest, and the case is posted for your appearance before the above said court on 22 09.2025 at 10.30 am, Kindly you are requested to appear either in person or through counsel on the said date, failing which the matter will be decided in your absence. A.AMEEN

Counsel for Plaintiff

படிவம் B . பொது அறிவிப்பு (நொடித்தல் மற்றும் இந்திய திவால் நிலை வாரியத்தின் (கலை விதிமுறைகள் 2016-ன், விதி 12-ன் கீழ்) விஜய் ராம் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பங்குதாரர்கள் கவனத்திற்கு

வ. எண்	தகவல்கள்	விவரங்கள்
1.	கார்ப்பரேட் கடனாளர் பெயர்	விஜய் ராம் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட்
2.	கார்ப்பரேட் கடனாளர் துவக்கத் தேதி	23 டிசம்பர், 2011
3.	எந்த அதிகாரத்தின் கீழ் கார்ப்பரேட் கடனாளர் துவக்கம்/பதிவு	கம்பெனிகள் பதிவாளர், சென்னை
4.	கார்ப்பரேட் கடனாளரின் நிறுவன அடையாள எண் / வரையறுக்கப்பட்ட பொறுப்பு அடையாள எண்	U51109TN2011PTC083736
5.	கார்ப்பரேட் கடனாளரின் பதிவு அலுவலக மற்றும் முதன்மை அலுவலக (வேறு ஏதேனும் இருப்பின்) முகவரி	பதிவு அலுவலக முகவரி: மனை எண். 310, கோட்டகுப்பம், பெரிய கோயில் தெரு, மஞ்சங்கரணை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா 600067
6.	திவால் தீர்மான நடைமுறை மூடும் தேதி	21/08/2025
7.	கார்ப்பரேட் கடனாளரின் கலைப்பு துவங்கும் தேதி	22/08/2025 (உத்தரவு செப்டம்பர் 04, 20 அன்று பெறப்பட்டது)
8.	கலைப்பலுவலராக செயல்படும் திவால் தீர்மான நிபுணரின் பெயர் மற்றும் பதிவு எண்	ஜி.எஸ்.சுதிர் BBI/ PA-001/ P-P-02744/2022-2023/14
9.	குழுவில் பதிவு செய்துள்ளபடி கலைப்பு அலுவலரின் முகவரி மற்றும் மின்னஞ்சல்	11 சுபம், ஜெயலட்சுமி தெரு கீழ்கடலை, ஹோலி பேமிலி கான்வென்ட் பள்ளி பின்புறம், சென்னை, தமிழ்நாடு, 600117. மின்னஞ்சல்: Sudhircaip@gmail.com
10.	தொடர்புக்கான கலைப்பு அலுவலரின் முகவரி மற்றும் மின்னஞ்சல்	7வது தளம், கேஆர்டி ஜீ ஜீ கிரிஸ்டல், டாக் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை 600004. மின்னஞ்சல்: liq.vijayram@gmail.com
11.	கோரிக்கைகள் சமர்ப்பிக்கும் கடைசி தேதி	04/10/2025

ராம் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் பங்குதாரர்கள் வரிசை எண்.10க்கு எதிரே கொடுக்கப்பட்டுள் பறுவலரின் முகவரிக்கு தங்கள் உரிமை கோறல்களை ஆதாரத்துடன் 04/10/2025 அன்றோ அல்லது அதற் நகவோ சமர்ப்பிக்கும்படு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முளைதாகபோ சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முளைதாகபோ சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மின்னனு ஆதாரங்களின் மூலம் மட்டுமே நிதி கடன் வழங்கியவர்கள் தங்களின் உரிமை கோரல்களை மார்ப்பிக்க வேண்டும். இதர கடன் வழங்கியவர்கள் ஆதாரங்களுடன் கூடிய தங்களது உரிமை கோரல்களை நேரடியாகவோ, தடால் மூலமாகபோ அல்லது மின்னனு மூலமாகபோ சமர்ப்பிக்கலாம்.
தமுரமா என்றுகளை சமர்ப்பித்தல் மூரமும் வீதிக்கப்படும்.
ஒரு பங்குதாரர் கலைப்பு செயல்முறையின் போது தணது கோரிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றால், அத்தகைய பங்குதார் நடித்தல் மற்றும் இதிய திவால்நிலை வளியம் கோர்ப்போட் நபர்களுக்கான திவால்நிலை தீரவு நடைமுறை) விதிமுறைகள், 2016ன் கீழ் நிறுவன திவால்நிலை தீரவு செயல்முறையின் போது சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் பிரிவு 3வள் கீழ் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கருதப்படும்.
தேதி 10.00.2026
இடம் : சென்னை ஜி.எஸ்.சுதிர் IBBI/IPA-001/IP-P-02744/2022-2023/14183

🍂 ஏவிபி இன்∴ப்ராகான் லிமிடெட் (முன்னர் ஏவிபி கன்ஸ்ட்ரஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று அறிபப்பட்டது)

CIN: L45400TN2009PLC072861 ப் பூதிவு அலுவலகம் : E-30, இரண்டாவது தளம், இரண்டாவது அவென்யூ பெசன்ட் நகர், சென்னை - 600 090,தொலைபேசி : 044-4868 3999,

யின்னஞ்சல் : cs@avpinfra.com, இணையதளம் : https://avpinfra.com/ 16வது ஆண்டு பொதுக்கூட்டம் காணொளி காட்சி/

பிற ஆடியோ காட்சி மூலம் நடைபெறுவது பற்றிய தகவல் கம்பெனிகள் சட்டம், 2013-ன் பொருந்தக்கூடிய எல்லா விதிகளுக்கு இணங்க மற்றும் அதன்கீழ் உள்ள விதிகள் மற்றும் செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவால் (SEBI) (பட்டியலிடல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்)

குறுத்துப்பாளால் (படப்படுக்கும்படல் கொல்கள் நற்றும் அவேப்படுறத்தல் ஒதல்கள்கள், விதிகள் 2015, அத்துடன் வாசிக்க வேண்டிய கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் ("MCA") வழங்கிய பொது சுற்றறிக்கைகள் எண்.14/2020, தேதி ஏப்ரல் 8, 2020. 17/2020. கேகி எபால் 13. 2020. 20/2020. கேகி மே 5. 2020. 02/2021. கேகி ஜனவரி 13, 2021, 21/2021, தேதி டிசம்பர் 14, 2021, 02/2022, தேதி மே 5, 2022 . 11/2022, தேதி டிசம்பர் 28, 2022 மற்றும் 09/2023, தேதி செப்டம்பர் 25, 2023 மற்றும் 09/2024, செப்டம்பர் 19, 2024 அத்துடன் வாசிக்க வேண்டிய SEBI-ன் . ந்ற்றறிக்கை தேதி ஜனவரி 5, 2023 மற்றும் அக்டோபர் 7, 2023 மற்றும் அக்டோபர் 3 2024, SEBI-ன் பிற தொடர்புடைய சுற்றிக்கைகள் அவ்வபோது காலத்திற்கேற்ப (இனி கூட்டாக "சுற்றறிக்கைள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றிக்கு இணங்க கம்பெனியின் **பதினாறாவது** (16வது) ஆ**ண்டு பொதுக்கூட்டம் ("AGM"),** காணொளி காட்சி ("VC") மூலம் **சனிக்கிழமை, செட்டம்ர் 27, 2025 முற்பகல்** குறிப்பிட்டுள்ள அலுவல்கள் ("அறிவிப்பு") நடைபெறும்.

மேற்சொன்ன சுற்றறிக்கைகளின்படி, கம்பெனி/கம்பெனி பதிவாளர் மற்றும் பா பரிமாற்ற முகவர் பூர்வா ஷேர்ஜிஸ்டரி இந்தியா பிரைவேட் லிமிடெட் (RTA) /டெபாசிட்டரி பங்கேர்பாளர்கள் (DPs) டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் ஆகியோரிடம் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னணு மூலம் மட்டுமே ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு அத்துடன் 2024-25 வருடாந்திர அறிக்கை ஆகியவை அனுப்பி வைக்கப்படும். ஆண்டு பொதுக்கூட் அறிவிப்பு அத்துடன் ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கை ஆகியவை கம்பெனியின் ைக்ஸ்சேஞ்ச் ('NSE") இணையதளமான **www.nseindia.com** கிடைக்கப்பெறும். மேலும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் VC மூலம் மட்டுமே கலந்துகொள்ள மற்றும் பங்கேற்க முடியும். ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. VC மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் கம்பெனி சட்டம், 2013-ன் பிரிவு 103-ன் கீழ்

பதிவேட்டை கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள் . ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் ஆண்டு அறிக்கை மின்னணு வடிவில் அனுப்புவதற்கு ஏதுவாக, மின்னணு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை டொசிட்டரி பங்தேற்பாளர்கள் மூலம் டெபாசிட்டரியிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் . கொள்ளப்படுகிறார்கள் மற்றும் காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் கம்பெனியின் பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர் பூர்வா ஷேர்ஜிஸ்டரி இந்தியா பிரைவேட் லிமிடெட்க்கு மின்னஞ்சல் முகவரி : support@purvashare.com-க்கு எழுதலாம்.

ு. ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களை வாக்களிக்க ஆண்டு வெதுவ்களைக்கு உறுப்பினர்களுக்கும் தொலைத்தூர மின்னனு. நிறுவனம் அதன் அணைத்து உறுப்பினர்களுக்கும் தொலைத்தூர மின்னனு. வாக்களிப்பு வசதி வழங்கவுள்ளது. மேலும், நிறுவனம் ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது பின்னனு-வாக்கு மூலம் வாக்களிக்கும் வசதியையும் வழங்கவுள்ளது. தொலைத்தூர மின்னணு வாக்களிப்பு/ஆண்டு பொதுக்கூட்டத்தில் போது மின்னணு-வாக்களிப்பு அளிப்பதற்கான விரிவான நடைமுறைகள் அறிவிப்பில் குழு உத்தரவின்படி **ஏவிபி இன்ஃப்ராகான் லிமிடெட்-க்காக** வழங்கப்பட்டுள்ளது.

இடம் : சென்னை

(பிரியங்கா அீங்) கம்பெனி செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி தேதி : 05.09.2025

வருவாய் கோட்டாட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர் நீதிமன்றம் விருத்தாசலம்

கடலூர் மாவட்டம் . சதுவராயன்குப்பம். வப்பூர் வட்டம்,

மேற்கண்ட

...மனுதா

முகவரியில்

வசிக்கும் நான் என்னு நடேசன்அ த/பெ. என்பவர் மேற்படி மேற்படி முகவரியில் குமாரசாப கிராமத்தி இயற்கை மரன _ந்கார். ார். தந்தை கவனக்குறை மரன வட்டு மேற்படி என் தந்தையின் இறப் சான்றிதழ் கேட்டு கடலூ ற் கேட்டு கடலு ம், விருத்தாசலம் வருவா ட்சியர் அலுவலகத்தி செய்துள்ளேன். இந் சான்றிதழ் சம்மந்தமா ø', சம்மந்தம் , ஆட்சேபலை இந்த வி~் ாருக்கேனும் நாட்களுக்கு ந்தத் வழங்க (அலுவலகம் ஏற்கப்படும் தரிவிக்கப்படுகிறது.

ENROLMENT NOTICE After ten days of the publication

குமாரசாம்

த/பெ. நடேசல்

of this notice and within three hs thereafter I, RAHUL.B, V.Balasubramanian, D.O.B: 18.12.2002, Aged 22 Years, Permanently residing at 534, North Street, Sorathur & Post, Panruti Taluk, Cuddalore District, Tamil Nadu - 607805 intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tami Nadu and Puducherry, Bar Counci Buildings, High Court Campus, Chennai-600 104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10

BEFORE THE SUB COURT, **AMBATTUR** O.S.No. 850 of 2023

Durairaj (died) & others ...Defendants

D. Dinagaraj, S/o. Durairaj, No.15/5. Munusamy Koil Street, Menambedu. Ambattur. Chennai - 600 053.

...13th Defendant Please take notice that when the above O.S.No. 850 of 2023 came up on 01.09.2025 before the Hon'ble Sub Court, Ambattur, the Hon'ble Court ordered notice to you by way of paper publication for your appearance on 06.10.2025. So you be present before the Hon'ble Sub Court, Ambattur on 06.10.2025 at 10.30 A.M. in person or through vour counsel failing which the above O.S.No.850 of 2023 will be decided in your absence.

R. DHAMODARAN Counsel for Plaintif

BEFORE THE MOTOR **ACCIDENTS CLAIMS TRIBUNAL** IV SCC AT CHENNAI M.C.O.P.No.47 Of 2025 1.Mr.Vianesh S/o. M.Velu Petitione

1.K.Manohar S/o Krishnamoorthy Mudaliyar 2. National Insurance Co.Ltd.

Respondents R1.K.Manohar S/o Krishnamoorthy Mudaliyar

No.109AMettuStreet, Ward2kattur. Ponneri-601203. Please take a notice that the above In MCOP No. 47 of 2025 have been posted for your appearance on 17.09.2025 at 10.30.A.M. before the Hon'ble IV- SCC at Chennai. Hence you are requested to appear before the Hon'ble IV-SCC C at Chennai. Failing which you will be

set-Exparty and the case will be

decided on the merits. M.DEVARAJ M.A., B.L. ADVOCATE Counsel for Petitioners

> BEFORE THE SUB COURT AT ALANDUR I.A.No.1/2024 I.A.No.264/2021 IN I.A.No.312/2018 0.S.No.97/2013

M/s Indian Oil Corporation Ltd., Rep by its Deputy General Manager (ER) Mr. Vishal. S/o B S Yadav Having Office at Indian Oil Bhavan. No.139, Nungambakkam High Road, Chennai-600034.

. Petitioner/Petitioner/Petitioner/Plaintiff -Vs-Mr.R.Michael (deceased) No.2-A, Meccapuram, IInd Street.

ovads Salai, Chennai-600005. Mrs. Illamalli, W/o Late Raman Respondent/ Respondent/ Respondents

Defendants

Mrs Illamalli W/o Late Raman . Mrs. Thulasi, W/o Late R. Michael Mr Tamizselvan S/o Late B Michael . Ms. Nalina, D/o Late R. Michael The Respondent 1 to 4 are legal heirs of deceased R.Michael, All are residing at No.3, R.N.Garden, Dr.Natesan Road,

Mrs. V. Subha. No. 40. 11th Trust Cross Street, Mandevellipakkam, Chennai– 600028 Sir/Madam

The above I.A.No.1/2024 in I.A.No.264/202 in I.A.No.312/2018 in O.S.No.97/2013 filed by petitioner, before the Sub-court at Alandu against you to condone the delay in filing the 18.07.2023 in I.A. No. 264/2021 in O.S. No. notice to you through paper publication or 07.07.2025. Accordingly I am issuing this notice through paper publication. Please take notice the above I.A will be posted on 22.09.2025 at 10:30 am on the file of Hon'ble Sub-court at Alandur. Kindly be present either in person or through your ounsel or otherwise, the above IA will be decided on merits in your absence.

U. KARÚNAKARAN

மேன்மைமிகு கூடுதல் சார்பு நீகிமன்றம் எண். 1. விமுப்பாம் HMOP no. 56/2025 பாஸ் (எ) பாக்கியராஜ்

த/பெ பக்தவச்சலம் நாயுடு புண்டி கிராமம், . கஞ்சனூர் அஞ்சல், விக்கிரவாண்டி வட்டம், விமுப்பரம் மாவட்டம்— 605 603.

லேகாஸ்ரீ (எ) அணுகா த/பெ மோகன், க/பெ பாஸ் (எ) பாக்கியராஜ் எண்.46/2, நாகோஜிராவ் தெரு, கிருவல்லிக்கேணி.

எதிர்மனுதாரர் அறிவிப்பு

மனுதாரர்

அறாபபு மேற்படி வழக்கு எண்ணில் மனுதாரர் பாஸ் (எ) பாக்கியராஜ் எதிர்மனுதாரர் லேகாஸ்ரீ (எ) அணுகா என்பவர் மீது விவாகரத்து வழக்கு கொடுத்து சமூகம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. நிலுவையில் இருந்து வருகிறது. இது குறித்து எதிர் மனுதாரர்களுக்கு நீதிமன்றத்தில் சமூகம் பலமுறை சமன் அனுப்பப்பட்டது. வரையில் இதனால் எதிர்மனுதாரர் சமூகம் கோர்ட்டில் ஆஜராகவில்லை. கோர்ட்டின் உ ஆகையால் ஆஜ்ரான்பில்லை. ஆன்கயால் கோர்ட்டின் உத்தரவின் படி செய்தித்தாளில் விளம்பரம் செய்ய பெறப்பட்டுள்ளது. 26.09.2025 அன்று தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி தங்களுடைய அட்சபனையை தெரிவித்துக் ஆட்சபனையை ெ கொள்ள வேண்டியது. பட்சத்தில் மனு ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை இதன் மூலம் அறியவும்.

V. அசோக்குமார் K. மின்னல் V. அதிசங்கரன் M. சிவகுரு

K.S.Pankaj, 8/18, Rajiv Gandhi Nagar, Thiruvottivur, Chennai-19 என்ற அடகு வணிகர் தாலளவில் அடகு வைக்கப்பட்டு காலள்கடந்தும் பீல் பொருட்கள் நாள் 17.09.2025 அன்று காலை 11 மணியளவில் மேலே குறிப்பிட்ட விவரச் Thiruvottiyur அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் ஏலதாரர் ஆக்ஷீனியர்ஸ் பாஃப்னா போடுவார்

Maruti, 34. Nethaii Nagar Main Road, Tondiarpet, Chennai-81 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2023 முதல் 31.07.2024 முடிய தாலா தால எ.07.2024 முடிய நாலள்வில் அடகு வைக்கப்பட்டு நாலங்கடந்தும் மீட்குட்ட புராகுட்கு காலளவில் காலங்கடந்தும் மடகப்படாத பொருட்கள் நாள் 18.09.2025 அன்று காலை 11 மணியளவில் மேலே குறிப்பிட்ட விலாசத்தில் மைல் குறப்பட்ட வலிசத்தல் Tondiarpet வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவிக்கி முன்னிலையில் ஏலதாரர் பாஃப்னா ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

***** Mamtha 406/16. Muthamil Street, Periyar Nagar, Vysarpadi, Chennai-39 என்ற அடகு வணிகர் வசம் நாள் 01.01.2021 ூசம் நாள் முதல் 31.12.2023 காலளவில் ்.1.2.2023 முடி காலளவில் அடகு வைக்கப்பட்டு காலங்கடந்தும் மீட்கப்படாத பொருட்கள் நாள் 17.09.906-அன்று காலை அன்று காலை 2 மணியளவில் மேலே சகிப்பி அன்று காலை 2 மணியள்வில் மேலே குறிப்பிட்ட விலாசத்தில் Perambur வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் ஏலதாரர் **பாஃப்னா**

ஆக்ஷீனியர்ஸ் ஏலம் போடுவார்

BEFORE THE HON'BLE VII AddI **FAMILY COURT AT CHENNAL** IA.No.03 of 2025

H.M.O.P.No.5735 of 2022 D/o Ramasubban Old No.29, New No.43, 4th street, Choolaimedu. Chennai- 600 094

MURUHAN

Respondent/Respondent MURUHAN

No.15 Shree Balaii Crown F1 1st Floor, Zackriah Colony, Main Road, Choolaimedu. Chennai-600 094 Please take Notice that in the

above case, the Hon'ble VII Addl.Family Court Chennai was pleased to order notice to you by vay of Paper Publication.You are hereby directed to appear Before the Hon'ble VII Addl.Family Court Chennai in person on 07.10.2025 at 10.30 a.m otherwise the matter wi be decided in your absence.

K.CHITRA Party Person

IN THE COURT OF HON'BLE PRINCIPAL DISTRICT MUNSIFF **JUDGE, AT ALANDUR** E.A. No. 03 of 2023 E.A. No. 01 of 2022 E.P. No. 116 of 2019

Mrs. M. GnanasoundariPetitione

٧s Mrs. R. Jagadeeswari & five others. ... Respondents NOTICE

R-4: Mrs. S. Priya, W/o. Mr. S. Senathipathy (Deceased), R-5:Mr. S. Vijay, S/o. Mr. S. Senathipathy (Deceased) R-6: Mr. S. Vishal, S/o. Mr. S. Senathipathy (Deceased) All the Proposed Respondents are residing at New No.6/3, (Old No. 08) 7th Lane, P. A. N. RajarathinamSalai,

Old Washermenpet,

Chennai – 600 021

Kindly take notice that the above named Petitioner has filed the above E.A. No.03 of 2023 in E.A.No.01 of 2022, before the HON'RLE PRINCIPAL DISTRICT MUNSIFF JUDGE, AT ALANDUR to bring in legal heirs of the Deceased R-3 - Mr S.Senathipathy being the Proposed Respondents herein as stated above. The above petition is posted for your appearance on 09.09.2025. Kindly appear before the HON'BLE PRINCIPAL DISTRICT MUNSIFF JUDGE. ALANDUR, on 09.09.2025 at 10.15 A.M. In case you fail to appear before the above court on 09.09.2025, the matter will be decided exparte as

This is for your kind information Mr. PRAJOY. J **COUNSEL FOR PETITIONER**

against you.

பெயர் மாற்றம்

SAMRAJ, தந்தை Rathinam, பிறந்த 3/01/1965, கதவு நெ.317 ு...ரசல் தாலுக்கா, மாவட்டம் — திருப்பத்தூர் 635801, என்ற முகவரியில் வசிக்கும் நான் SAMARAJ RATHINAM

SAMRAJ மேன்மைமிகு உட்கோட்ட நிர்வாக நடுவர்/சார் ஆட்சியர், விழுப்புரம் பிறப்ப அ.கி.மு.எண்

வானூர் வட்டம், ஒழிந்தியாப்பட்டு அஞ்சல், கொடூர் கிராமம், மாரியம்மன் கோவில் தெரு, நெ. 24/32ல் வசிக்கும் ஆறுமுகம் குமாரர் அரசப்பன் ... மனுதாரர்

மனுதாரராகிய , த...ததாகாய மனைவிக்கும் நடைபெற்று, எங்களின் கட<u>ந்</u>த 05.05.1990ப் வாம்வின் காரணமாக பதிவு செய்ய விட்டுவிட்டோம். வேண்டி இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். தாககை எவருக்கேனும் ஆட்பேனை *-*ஆட்சேபனை

சென்னை சிறு நீதிமன்றம்

E.P. No. 574 of 2025 2. பி.ஏ.கவிதா, W/o திரு. அசோகுமார் ... உத்தரவு பெற்றவர்கள்/ னுதாராகள் (எதிர்)

கல்யாணி,W/o திரு. அன்போலி ...உத்தரவுகடன்படையாளர்/ பதிலளிப்பாளர்

வழக்கை E.P No.574 OF 2025ன் கீழ் சென்னை சிறு நீதிமன்றம் XI கிளை _ அல்லது வழக்கறிஞ செய்யப்படும அறிவிக்கப்படுகிறது. D.**விஜயகிருஷ்ணா,**

பெயர் மாற்றம்

NEHA JAIN A, த/வெ பிறந்ததேதி 26/05/2002. Krishnapp Tank Street, Sowcarpet Chenn முகவரியில் 79, பசிக்கும் இவ Neha என்ற அழைக்கப்படுகிறேன்

NEHA JAIN A

திண்டிவனம் சார் ஆட்சியர் நீதிமன்றம்

சதீஷ்குமார், S/o.முருகன் 44,சேரன் தெரு,

வெங்கடேஷ்வரா நகர், சாரம்

மனுதாரர் தெரிவிக்கும் பொது

அறிவிப்பு சதீஷ்குமார் S/o.முருகன் என்ற நான், எனது தாத்தா பாவாடை ஆச்சாரி என்பவர் கடந்த 16/3/1969 அன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணப் வட்டம் கீழ் புத்துப்பட்டு கிராமத்தில் இறந்ததை காரணத்தால் விபரம் தெரியாத இறப்பு செய்யாமல் விடுபட்டுவிட்டது தற்பொழுது அவரது சான்று வாரிசு ச இறப்பு சான்<u>று</u> தேவைப்படுவதால் இறப்பு சான்று வேண்டிமேற்படி சார் ஆட்சியர் நீதிமன் மனுதாக்கல் செய்துள்ளேன். நீதிமன்றத்தில் எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் 15 தினங்களுக்குள் மேற்படி நீதிமன்றத்தில் எழுத்து ஆ— -தினங்களுக்குள் நேரிலோ ஆஜராக தவறினால் எவருக்கும் கெரிவிக்கலாம். இம்மனுவின் ஆட்சேபனை இல்லை ஒருதலைபட்சமாக ' ஏற்கப்பட்டு

தற்கப்பட்டு உத்தரவு ஆகிவிடும் என்பதை இதன் மூலம் அறியவும். சதீஷ்குமார்

> MUNSIFF CUM JUDICIAL MAGISTRATE AT SHOLINGANALLUR

IN THE COURT OF DISTRICT

O.S.No.789 of 2024 Mrs. M. Poonkodi

5 Mr F Devendran 6. Mrs. S. S. Darly

D3. Mrs. Usha Rani. W/o. Poonambalam.

Please take notice that the possession of the suit property your appearance on 22.09.2025 Munsiff Cum Judicial Magistrate, at Sholinganallur at 10.15.a.m. Hence you have to appear either in person or through duly instructed Counsel failing which the same will be heard

Advocate For Plainti

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரா் செங்கல்பட்டு மாவட்டம் 603108, திருப்போரூர் வட்டம், நெல்லிக்குப்பம் கிராமம், சீ டீ எஸ் சென்னை பட்டினம், கதவு எண். 50/1சி என்ற விலாசத்தில் குடியிருக்கும் திருமதி,சாந்தி கணேசன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் பொது அறிவிப்பு யாதெனில் எனது கட்சிக்காரருக்கு சொந்தமான சொத்து மதுரை மாவட்டம், வாடிபட்டம், வாவட்டம், வானிடம் நூர், 15பி மேட்டுப்பட்டி கிராமம் ஸ்ரீபுரம் மனைப்பிரிவில் சாவே எண்கள்.69/5பி க்கு 2030 சதுரடி கொண்ட மனையை கடந்த 2009 ஆண்டு அவர் பெயரில் கிரையம் பெற்றிருந்தார். மேலும் ஆவண எண். 2732/2009 வாயிலாக அவர் பெயரில் பட்டா எண்.5800 தாக்கலாகி கிடைக்கப்பெற்று அனுபவித்து வரும் இடத்தின் அசல் ஆவணத்தினை கடந்த 01.09.2025 அன்று மாலை சுமார் 5.20 மணியளவில் சீ டீ எஸ் சென்னை பட்டினம் என்ற இடத்தில் இருந்து ஆட்டோவில் ஏறிச்சென்று அம்மாபேட்டை உள்ள ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுத்துவிட்டு மீண்டும் சென்னை பட்டினம் பகுதியில் வந்து இறங்கி பார்க்கும்போது ஆவண எண்.2732/2009 ன் அசல் ஆவணத்தை இறங்கி பார்க்கும்போது ஆவண எண்.2732/2009 ன் அசல் ஆவணத்தை காணவில்லை தொடர்ந்து எங்கு தேடியும் கிடைக்கவில்லை அதனை கண்டெடுத்தவர்கள் என்னிடமோ அல்லது எனது கட்சிக்காரரிடமோ ஒப்படைக்க வேண்டுகிறார். மேற்கண்ட ஆவணத்தை வைத்து யாரேனும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டால் அது எனது கட்சிகாரரை கட்டுபடுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

L. MAGIMAIRAJ, Advocate Office: No.15, South Mada Street Thirupporur-603 110

SHRIRAM FINANCE LIMITED PERUNGUDI BRANCH VEHICLE FOR SALE MAKE S.NO. VEH.NO. TN22DA6293 | FORCE TEMPO TRAVELLER-P |

KRISHCA STRAPPING SOLUTIONS LIMITED

CONTACT: 9944188179

CIN: L74999TN2017PLC119939 **பதிவு அலுவலகம் :** கட்டிடம் 1B, லோகோஸ் மப்பேடு லாஜிஸ்டிக்ஸ் பார்க், சாத்தரை கிராமம், ர்ளூர் தாலுகா, திருவள்ளூர் - 631 203, தமிழ்நாடு, இந்தியா. **தொலைபேசி :** +91 9094575375

மின்னஞ்சல் : cs@krishcastrapping.com, இணையதளம் : www.krishcastrapping.com காணொளி காட்சி (VC) / இதர அங்கீகரிக்கப்பட்ட ஒலி / காட்சி சார்ந்த வழிமுறைகள் (OAVM) மூலம் நடைபெறும் எட்டாவது ஆண்டு பொதுக்கூட்டம் (AGM) பற்றிய தகவல்

கம்பெனிகள் சட்டம், 2013-ன் பொருந்தக்கூடிய எல்லா விதிகளுக்கு இணங்க மற்றும் அதன்கீழ் உள்ள விதிகள் மற்றும் செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃட் இந்தியாவால் (SEBI) (பட்டியலிடல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிகள் 2015, அத்துடன் வாசிக்க வேண்டிய கம்பெனி விவகாரங்கள் அமைச்சகட ("MCA") வழங்கிய பொது சுற்றறிக்கைகள் எண்.14/2020, தேதி ஏப்ரல் 8, 2020 17/2020, தேதி ஏப்ரல் 13, 2020, 20/2020, தேதி மே 5, 2020, 02/2021, தேதி பாசம் பத்தி நடிக்கிற பாகி 13, 2020, 2020, 2020, தெறி வி. 3, 2021, 2020, ற்றறிக்கை தேதி ஜனவரி 5, 2023 மற்றும் அக்டோபர் 7, 2023 மற்றும் அக்டோபர் 3 2024. SEBI-ன் பிற தொடர்புடைய சுற்றிக்கைகள் அவ்வபோது காலத்திற்கேற்ட 2024, SEDI-ன் பற தொடர்புடைய சுற்றங்கைகள் அவ்வட்பது காலத்திற்கத்றப் (இனி கூட்டாக "சுற்றறிக்கைள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றிக்கு இணங்க கம்பெனியின் **எட்டாவது (வது) ஆண்டு பொதுக்கூட்டம் ("AGM")**, காணோளி காட்சி ("VC") மூலம் **செவ்வாய்கிழமை, செய்டம்பர் 30, 2025 காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி)** ஆண்டு பொதுக்கூட்டம் ('அறிவிப்பு') நடைபேறும். மேற்சொன்ன சுற்றறிக்கைகளின்படி, கம்பெனி/கம்பெனி பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் பூர்வா ஷேர்ஜிஸ்டரி இந்தியா பிரைவேட் லிமிடெட் (RTA) /டெபாசிட்டரி பங்கேர்பாளர்கள் (DPs) டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் ஆகியோரிடம் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மின்னணு மூலம் மட்டுமே ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு அத்துடன் 2024-25 வருடாந்திர அறிக்கை ஆகியவை அனுப்பி வைக்கப்படும். ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு அத்துடன் ஆண்டு பொதுக்கூட்ட அறிக்கை ஆகியவை கம்பெனியின் இணையதளமான https://www.krishcastrapping.com/-ல் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ("NSE") இணையதளமான www.nseindia.com கிடைக்கப்பெறும் மேலும் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் VC மூலம் மட்டுமே கலந்துகொள்ள மற்றும் பங்கேற்க முடியும். ஆண்டு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை ஆண்டு பொதுக்கூட்ட அறிவியில் வழங்கப்பட்டுள்ளன. VC மூலம் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் கம்பெனி சட்டம், 2013-ன் பிரிவு 103-ன் கீழ் பதிவேட்டை கணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள்

ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் ஆண்டு அறிக்கை மின்னணு வடிவில் அனுப்புவதற்கு ஏதுவாக, மின்னணு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் உறுப்பினர்கள் கம்பெனியின் பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர் பூர்வா ஷேர்ஜிஸ்டரி இந்தியா பிரைவேட் லிமிடெட்க்கு மின்னஞ்சல் முகவரி : support@purvashare.com-க்கு எழுதலாம்.

ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களை வாக்களிக்க ஆண்டு பெறுவன் அதன் அணைத்து உறுப்பினர்களுக்கும் தொலைத்தூர மின்னனு. நிறுவனம் அதன் அணைத்து உறுப்பினர்களுக்கும் தொலைத்தூர மின்னனு. வாக்களிப்பு வசதி வழங்குகிறது. மேலும், நிறுவனம் ஆண்டு பொதுக்கூட்டத்தின் போது பின்னனு-வாக்கு மூலம் வாக்களிக்கும் வசதியையும் வழங்கியுள்ளது. தொலைத்தூர மின்னணு வாக்க மூலம் வாக்களிக்கும் வசதியையும் வழங்கியுள்ளது. தொலைத்தூர மின்னணு வாக்களிப்பு/ஆண்டு பொதுக்கூட்டத்தில் போது மின்னணு வாக்களிப்பு அளிப்பதற்கான விரிவான நடைமுறைகள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

KRISHCA STRAPPING SOLUTIONS LIMITED-&

(கியா கெங்கடேச்ள்) இடம் : சென்னை

கம்பெனி செயலாளர் மற்றும் இணக்க அதிகாரி

தேதி : 06.09.2025

என்று அழைக்கப்படுகிறேன்

A4/2178/2025

போது அறிவிப்பு திருமணம் கோழகின் கடந்த 66.00.1990ப் தேதியன்று ராஜா என்பவர் பிறந்தார். மேற்படி என் மகனின் பிறப்பை கவனக்குறைவின் தற்போது ராஜா என்பவருக்கு அரசு சலுகை ான. இதுல ஆட்சேபனை தினத்திற்குள் இந்நீதிமன்றத்தில் எழுத்துமூலமோ இந்நீதிமன்றத்தில் எழுத்துமூலமோ ததுல் எழுத்தூருக்க கட்ட நேரிலோ ஆஜராகி தெரிவிக்கலாம். தவறினால் இம்மனுவில் ஏதும் இல்லையென பாவித்து தீர்மானித்து ஒருதலைபட்சமாக உத்திரவாகிவிடும்

என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஏல அறிவிப்பு XI கிளை நீதிமன்றம் E.A. No. of 2025 1 பி பவனேஸ்வரி W/o திரு. பாஸ்கா மனைவி

> பெறுநர் திரு. அன்போலி மனைவி பிளாட் எண். 3/160. வில்லிவாக்கம். சிட்கோ நகர் "C" வகை, சென்னை— 600049 மனுதாரர் மேற்கண்ட

> > நீதிமன்றம் தாக்கல் செய்துள்ளார் . இந்த வழக்கு 02.09.2025 அன்று சென்னை சிறு நீதிமன்றம் XI கிளை நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது எனவே, நீங்கள் 10.09.2025 அன்று மூலம் ஆஜராகுமாறு கொள்ளப்படுகிறீர்கள். அவ்வாறு செய்யத் தவறினால், மேற்கண் வழக்கு ஒருதலைப்பட்சமாக முடிவு செய்யப்படும் என்று இதன் மூலம்

1. Mr. Elumalai. 2. Mr.Rudrakodi 3 Mrs Usha Rani

Defendants

Plot No. 74, Viduthalai Nagar, S. Kolathur, Madipakkam, Chennai - 600 091 above case has been filed against you for the recovery of vacant and for permanent injunction and the same has been posted for

and decided in your absence.

N.KARUNANIDHI